



# தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 28]

சென்னை, புதன்கிழமை, ஜூலை 12, 2023  
ஆணி 27, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு - 2054

## பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

### துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 30-ன் பிரிவு 137(2) (பி)ன் கீழ் செயல்படாத சங்கங்களை கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை

TJR 542 ஊமத்தநாடு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க.எண். 447/2015(இ))

"1983ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30-ன் பிரிவு 137(2)(பி)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) தஞ்சாவூர், 2015ஆம் வருடம் மார்ச் மாதம் 31ஆம் நாள் TJR 542 ஊமத்தநாடு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், பேராலுரணி வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், கலைத்து உத்தரவிட்டுள்ளார். சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) கலைத்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்".

தஞ்சாவூர்,  
2023 மே 11.

எஸ்.கே. விஜயலட்சுமி,  
துணைப்பதிவாளர் (பால்வளம்).